



வீட்டுக் கடன்கள்

உங்கள் வீட்டுக் கனவை நாம் நனவாக்குவோம்.



NDB *bank*

நஷனல் டிவலப்மென்ட் பாங்க் லிமிடெட்

கம்பெனிப் பதிவு இல. PQ 27

வீட்டுக் கடன் விண்ணப்பப் படிவம்

அறிவுறுத்தல்கள்

விண்ணப்பதாரரின்
அண்மையில்
எடுக்கப்பட்ட
புகைப்படத்தை
ஒட்டவும்

- வீட்டுக் கடன் ஒன்றிற்கான உமது கோரிக்கையினை செய்முறைப்படுத்த உதவும் வகையில் இந்த விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்தவும். இந்தப் படிவத்துடன் இணைக்கப்பட்ட தனிவேறான கடிதமொன்றின் மூலம் வேறு ஏதேனும் மேலதிக மற்றும் இயைபான தகவலை வழங்கலாம்.
- ஆங்கில பெரிய எழுத்துக்களில் எழுதவும் அல்லது தட்டச்சு செய்யவும்.
- ஏற்படையதாகின்றவிடத்து ☐ இல் ☒ அடையாளமிடவும்.
- எல்லா விபரங்களும் கட்டாயம் பூரணப்படுத்தப்படுதல் வேண்டும். ஏற்படையதாகவிராதிருப்பின் N/A என எழுதவும்.
- விண்ணப்பமானது ஒவ்வொரு விடயம் தொடர்பிலும் பூரணமானது எனவும் தேவையான எல்லா ஆவணங்களும் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படுகின்றதெனவும் உறுதிப்படுத்தவும்.
- காரணம் எதனையும் குறித்தளிக்காமல் எக்கட்டத்திலும் ஏதேனும் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான உரிமையை நஷனல் டிவலப்மென்ட் பாங்க் லிமிடெட் (வங்கி) கொண்டுள்ளது.
- வங்கிக்கு சமர்ப்பிக்கப்படும் எல்லா ஆவணங்களினதும் (இவ்விண்ணப்பப் படிவமுட்பட) நிழற்படப்பிரதிகளை உமது தனிப்பட்ட பதிவேட்டுக்காக எடுத்துக்கொள்ளவும்.
- உமது கடிதத்தொடர்புகளில் உமது கடன் இலக்கத்தைக் குறிப்பிடவும்.

1. கோரப்பட்ட வீட்டுக் கடன்

தொகை ரூபா .:	கடனின் நோக்கம்
மீள்கொடுப்பனவுக் காலப்பகுதி:வருடங்கள்	☐ நிர்மாணம் ☐ விரிவாக்கம் ☐ வீடு கொள்வனவு ☐ காணி கொள்வனவு ☐ சீராக்கம் ☐ வேறு

2. விண்ணப்பதாரர் (விண்ணப்பதாரர்கள்) பற்றிய விபரங்கள்

	விண்ணப்பதாரர்	கட்டு விண்ணப்பதாரர்
முழுப் பெயர் (ஆங்கில பெரிய எழுத்துக்களில்)	☐ திரு ☐ திருமதி ☐ திருவாட்டி ☐ வேறு	☐ திரு ☐ திருமதி ☐ திருவாட்டி ☐ வேறு விண்ணப்பதாரருக்கான உறவு முறை
பால்	☐ ஆண் ☐ பெண்	☐ ஆண் ☐ பெண்
வதிவிட முகவரி		
வீட்டுத் தொலைபேசி / தொலைநகல்		
கையடக்கத் தொலைபேசி		
மின்னஞ்சல் முகவரி		
பிறந்த திகதி	D D M M Y Y Y Y	D D M M Y Y Y Y
வயது	வருடங்கள்	வருடங்கள்
தேசிய அடையாள அட்டை இல.		
திருமண அந்தஸ்து	☐ திருமணமாகாதவர் ☐ திருமணமானவர் ☐ வேறு	☐ திருமணமாகாதவர் ☐ திருமணமானவர் ☐ வேறு
தங்கிவாழ்பவர்களின் எண்ணிக்கை	பிள்ளைகள் ஏனையோர்கள்	பிள்ளைகள் ஏனையோர்கள்
கல்வி / கல்விசார் / உயர்தொழில்சார் தகைமைகள்		

3. வாழ்க்கைத் துணை பற்றிய விபரங்கள்

முழுப் பெயர்	
தொழில் இடம்	
பதவிப் பெயர்	தொலைபேசி (வீடு) (அலுவலக)
மின்னஞ்சல் முகவரி	தொலைநகல் கையடக்கத் தொலைபேசி

4. தொழில் / வருமானம் பற்றிய விபரங்கள்		
	விண்ணப்பதாரர்	கூட்டு விண்ணப்பதாரர்
தொழில்தருநரின் / தொழிலின் பெயர்		
முகவரி		
தொலைபேசி இல. மற்றும் நீடிப்பு / தொலை நகல்		
மின்னஞ்சல் முகவரி		
தொழிலின் தன்மை		
தொழிற் பதவி / பதவிப் பெயர்		
தற்போதைய தொழில்தருநருடனான ஆண்டுகளின் எண்ணிக்கை		
ஒய்வுபெறும் வயது	வருடங்கள்	வருடங்கள்
நீர் கடந்த மூன்று ஆண்டுகளாக தற்போதைய தொழில்தருநருடன் இல்லாதிருந்திருப்பின்		
முன்னைய தொழில்தருநரின் பெயர்		
தொழிற் காலப்பகுதி		

5.வங்கிக் கணக்கு பற்றிய விபரங்கள்					
கணக்கு வைத்திருப்பவரின் பெயர்	வங்கி	கிளை	கணக்கு இல.	நடைமுறை / சேமிப்பு	தற்போதைய மீதி (ரூபா)

6. உமக்கு அல்லது உமது வாழ்க்கைத் துணைக்கு எவையேனும் வைப்புக் கணக்குகள் உள்ளனவா? ☐ ஆம் ☐ இல்லை					
வைப்பாளரின் பெயர்	வங்கி / நிறுவனத்தின் பெயர்	வைப்பின் வகை	தொகை (ரூபா)	இவ்வைப்புக்கள் குறித்தளிக்கப்படுகின்றனவா?	அவ்வாறெனில் யாருக்கு ?

7. நீர் அல்லது உமது வாழ்க்கைத் துணை ஏதேனும் காணி அல்லது கட்டிடங்களை சொந்தமாக வைத்திருக்கின்றீரா? ☐ ஆம் ☐ இல்லை						
ஆதன உரிமையாளர் மற்றும் உறுதி இல.	ஆதன முகவரி	ஆதனத்தின் தன்மை	காணி விஸ்தீரணம் (பேர்ச்சக்கள்)/ கட்டிடப் பரப்பு (சதுர அடி)	ஈடு வைக்கப்பட்டிருப்பின் பதிவு செய்யப்பட்ட தொகை(ரூபா)	தற்போதைய O/S(ரூபா)	தற்போதைய சந்தைப் பெறுமதி (ரூபா)

8. நீர் அல்லது உமது வாழ்க்கைத் துணை எவையேனும் ஆயுட் காப்புறுதிப் பத்திரங்களை வைத்திருக்கின்றீரா? ☐ ஆம் ☐ இல்லை							
காப்புறுதிப் பத்திரத்தை வைத்திருப்பவரின் பெயர்	கம்பெனி கூட்டுத்தாபனத்தின் பெயர்	குறித்தளிக் கப்பட்டுள்ள தா	காப்புறுதிப் பத்திர இல.	முகப்பெறுமதி (ரூபா)	திகதி	ஆரம்பித்த	முதிரீவு

9. உமக்கு அல்லது உமது வாழ்க்கைத் துணைக்கு எவையேனும் பங்குகள் அல்லது திறைசேரி உண்டியல்கள் உள்ளனவா? ☐ ஆம் ☐ இல்லை				
பங்கு / திறைசேரி உண்டியல் வைத்திருப்பவரின் பெயர்	கம்பெனியின் பெயர்	பங்குகளின் / திறைசேரி உண்டியல்களின் எண்ணிக்கை	இந்தப் பங்குகள் / உண்டியல்கள் குறித்தளிக்கப்படுகின்றனவா?	முகப்பெறுமதி (ரூபா)

10. உமக்கு அல்லது உமது வாழ்க்கைத் துணைக்கு மோட்டார் வாகனங்கள் உள்ளனவா? ☐ ஆம் ☐ இல்லை							
வாகனங்களின் வகை மற்றும் பதிவு இல.	பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர்	ஈடுவைக்கப்பட்டிருப்பின் / அடைமானம் வைக்கப்பட்டிருப்பின்		தற்போதைய சந்தைப் பெறுமதி	மாதாந்த கடன் தவணைக் கட்டணம் / குத்தகை வாடகை (ரூபா)	எஞ்சிய காலப்பகுதி மாதங்களில்	நிலுவை வகவுள்ள மூலதன மீதி (ரூபா)
		பதிவுசெய்யப்பட்ட தொகை (ரூபா)	தற்போதைய O/S (ரூபா)				

11. உமக்கு அல்லது உமது வாழ்க்கைத் துணைக்கு எவையேனும் கடன் அட்டைகள் உள்ளனவா? ☐ ஆம் ☐ இல்லை	
அட்டை / வழங்குநர் பெயர்	கடன் எல்லை ரூபா.

12. வங்கிகளில் ஏற்கனவேயுள்ள உமது கடன்கள் மற்றும் வேறு வசதிகள் எல்லாவற்றையும் கீழே பட்டியலிடவும் (நஷனல் டிவலப்மென்ட் பாங்க் லிமிட்டெட் , நிதி கம்பெனிகள் , குத்தகைக் கம்பெனிகள் மற்றும் ஏனையவைகள் உள்ளடங்கலாக)									
கடன் வழங்குநரின் பெயர்	வசதியின் தன்மை	வசதியின் நோக்கம்	வழங்கப்பட்ட திகதி	தொடக்கத் தொகை (ரூபா)	பிணைப்பொறுப்பு	தற்போதைய O/S(ரூபா)	நிலுவைகள் (ரூபா)	மாதாந்த தவணைக் கட்டணம் (ரூபா)	மீதிக் காலப்பகுதி மாதங்களில்

13. நீர் வருமான வரி செலுத்த தகுதியுடையவரா? ☐ ஆம் ☐ இல்லை								
கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமானம் / செல்வ வரி நிலைமை (வரிமதிப்பீட்டு அறிவித்தல்கள் / கணிப்பீட்டுத் தாள்கள் அல்லது கணக்காய்வாளர்களின் சான்றிதழ்களை இணைக்கவும்)								
வரிமதிப்பீட்டு ஆண்டு	வரிமதிப்பிடப்படற்பாலான வருமானம் (ரூபா)	வரிவிதிக்கப்படற்பாலான வருமானம் (ரூபா)	செலுத்தப்படத்தக்கதான வருமான வரி (ரூபா)	தேறிய செல்வம் (ரூபா)	செலுத்தப்படத்தக்கதான செல்வ வரி		செலுத்திய தொகை (ரூபா)	குறிப்புகள்
					வருமான வரி (ரூபா)	செல்வ வரி (ரூபா)		

14. விண்ணப்பதாரர் மற்றும் கூட்டு விண்ணப்பதாரரின் மாதாந்த வருமான மற்றும் செலவினக் கூற்று		
வருமானம்	விண்ணப்பதாரர் (ரூபா)	கூட்டு விண்ணப்பதாரர் (ரூபா)
உயர்தொழில்		
தொழில்		
அடிப்படைச் சம்பளம்		
நிலையான படிகள்		
வேறு படிகள்		
தொழில்		
விவசாயம்		
வட்டி		
பங்கிளாபங்கள்		
வாடகை		
ஏனையவை		
மொத்தம்		
செலவு	விண்ணப்பதாரர் (ரூபா)	கூட்டு விண்ணப்பதாரர் (ரூபா)
வீட்டு வாடகை		
வீட்டுச் செலவினம்		
கடன் மீள்கொடுப்பனவு		
வரி வீதங்கள்/ வரிகள்/ மின்சாரம்/ தொலைபேசி		
வாகன செலவுகள் (எரிபொருள் உட்பட)		
ஏனையவை		
மொத்தம்		

15. உத்தரவாதமளிப்பவராக / நட்போத்தரவாதமளிப்பவராக உமது கடப்பாடுகளை கீழே பட்டியலிடவும் (எவையேனுமிருப்பின்)				
கடன் வழங்குநரின் பெயர்	கடன்பெறுநரின் பெயர்	வசதியின் பெயர்	தொடக்கத் தொகை (ரூபா)	தற்போதைய O/S (ரூபா)

16. சொத்து பற்றிய தகவல்கள் (கொள்வனவுசெய்யப்படவேண்டியவை / நிர்மாணிக்கப்படவேண்டியவை / விரிவாக்கப்படவேண்டியவை / சீராக்கப்படவேண்டியவை)

முகவரி : _____ கட்டுமான பரப்பு: சதுர அடி _____
காணி விஸ்தீரணம்: _____ பேர்ச்சுக்கள் _____
காணியின் ஆகுசெலவு / ரூபா : _____
உரிமையாளர்களின் பெயர்: _____ விண்ணப்பதாரருக்கு அல்லது கூட்டு விண்ணப்பதாரருக்கான உறவு: _____

சீவிய உரித்து வைத்திருப்பவரின்/ வைத்திருப்பவர்களின் பெயர் (இருப்பின்): _____

வாழ்க்கைத் துணையிடமிருந்து ஆதனங்களைக் கொள்வனவுசெய்யவோ அல்லது ஒரு காலத்தில் சொந்தமாக வைத்திருந்த ஆதனமொன்றை மீளக் கொள்வனவுசெய்யவோ அல்லது வாழ்க்கைத் துணையின் பெற்றோரிடமிருந்து ஆதனமொன்றை கொள்வனவுசெய்யவோ அல்லது வாழ்க்கைத் துணையின் பிள்ளைகளிடமிருந்து ஆதனமொன்றை கொள்வனவுசெய்யவோ கடன்கள் வழங்கப்படமாட்டாது.

17. கடன் பற்றிய விபரங்கள்	
நிர்மாணம் / கொள்வனவு / விரிவாக்கம் / சீராக்கத்தின் ஆகுசெலவு	ரூபா _____
காணியின் ஆகுசெலவு (காணிக் கொள்வனவுக்கு)	ரூபா _____
வேறு (குறித்துரைக்கவும்)	ரூபா _____
வேறு இடைநேர்விளைவான ஆகுசெலவுகள்	ரூபா _____
தேவையான மொத்த நிதி	ரூபா _____
மதிப்பிடப்பட்ட மூலங்கள்	
- சொந்த நிதிகள்	ரூபா _____
- வேறு மூலங்கள் (குறித்துரைக்கவும்)	ரூபா _____
- வங்கியிலிருந்து கோரப்பட்ட கடன்	ரூபா _____
மொத்தம்	ரூபா _____

பொதுவான தகவல்கள்

18. நீர் எம்மைப் பற்றி எவ்வாறு அறிந்துகொண்டீர்?		
☐ ஊடகம்	☐ வங்கி வாடிக்கையாளர்	☐ வியாபாரப் பிரதிநிதி
☐ நண்பர்களின் தொடர்பு	☐ NDB குழும பணியாளர் தொகுதி உறுப்பினர்	☐ வேறு
☐ கட்டுநர்/ மேம்படுத்தநர்		

19. உமது கோரிக்கைக்கு சிபாரிசுசெய்ய NDB வங்கிக் குழுமத்தில் பணி புரிகின்ற எவரையேனும் நீர் நன்கு அறிவீர்? ☐ ஆம் ☐ இல்லை		
பெயர்	கம்பெனி	பதவிப்பெயர்

20. உம்முடன் வசிக்காத இரண்டு (2) உறவினர்கள் பற்றிய விபரங்கள்			
01	பெயர்: திரு/திருமதி/திருவாட்டி		உறவுமுறை:
	வதிவிட முகவரி:		
	அலுவலக முகவரி:		பதவிப் பெயர்:
	தொலைபேசி	வதிவிடம்:	அலுவலகம்:
	மின்னஞ்சல்:		கையடக்கத்தொலைபேசி:
02	பெயர்: திரு/திருமதி/திருவாட்டி		உறவுமுறை:
	வதிவிட முகவரி:		
	அலுவலக முகவரி:		பதவிப் பெயர்:
	தொலைபேசி	வதிவிடம்:	அலுவலகம்:
	மின்னஞ்சல்:		கையடக்கத்தொலைபேசி:

நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிஎஸ்சி ஆனது, கடன் வசதி தொடர்பாக உம்மால் வழங்கப்பட்ட ஆவணங்களை சரிபார்ப்பதற்கும் இயையான திறத்தவர்களுடன் குறுக்குச் செவ்வையார்ப்பதற்குமான உரிமையைக் கொண்டுள்ளது.

என்னால் / எம்மால் மேலே வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானதும் சரியானதும் என நான் / நாம் உறுதிப்படுத்துகின்றேன் / உறுதிப்படுத்துகின்றோம். நான் / நாம் மேலே என்னால் / எம்மால் கோரப்பட்ட கடன் வழங்கப்படுவதற்காக எவையேனும் மேலதிகத் தகவல்களை வழங்குவதற்கு அல்லது வங்கியினால் விதிக்கப்படவேண்டிய நியதி நிபந்தனைகளுக்கு அமைந்தொழுகுவதற்கு உடன்படுகின்றேன் / உடன்படுகின்றோம்.

.....
விண்ணப்பதாரரின் கையொப்பம்
திகதி:

.....
விண்ணப்பதாரரின் கையொப்பம்
திகதி:

கடன் விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்

தேவைப்படுத்தப்பட்ட தகவல்கள் இவ்விண்ணப்பப்படிவத்துடன் இணைக்கப்படுகின்றவிடத்து இல் ✓☐றியிடவும். இல் லாவிடின், கருத்துரைக்கவும்.

கடன் பரிசீலனைக்கு தேவைப்படுத்தப்படும் தகவல்கள்

- ☐ 1. 1.1 உள்ளூர் அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடம். அங்கீகாரம் தேவைப்படுத்தப்படாவிடின், இப்பொருள் உள்நூர் அதிகாரசபையினால் வழங்கப்பட்ட ஒரு கடிதம்
- ☐ 1.2 உள்ளூர் அதிகாரசபையினால் வழங்கப்பட்ட இசைந்தொழுகைச் சான்றிதழ்(COC) (நிர்மாணக் கடன்கள் மற்றும் காணி கொள்வனவுக் கடன்களுக்கு இயைபானதல்ல)
- ☐ 2. வங்கிக்கு ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதான பட்டயம்பெற்ற கட்டிடக் கலைஞர் ஒருவரினால், பட்டயம்பெற்ற சிவில் பொறியியலாளர் ஒருவரினால் அல்லது பட்டயம்பெற்ற கணிய அளவையாளர் (QS) ஒருவரினால் சான்றுப்படுத்தப்பட்ட உத்தேசிக்கப்பட்ட நிர்மாணத்திற்கான வங்கிக்கு ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதான அளவுப் பட்டியல் (மதிப்பீடு)
- ☐ 3. நிதியை இணைக்கும் மூலங்களைச் சுட்டிக்காட்டும் கடிதம்
- ☐ 4. ஆதனத்தை விற்பனை செய்வதற்கு உடன்படுவதாக விற்பனையாளரிடமிருந்தான கடிதம் அல்லது விற்பனை உடன்படிக்கையின் ஒரு நிழற்படப் பிரதி. (கொள்வனவுக் கடன்களுக்கு மட்டும்)
- ☐ 5. கடந்த மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி / உழைக்கும் போது செலுத்தும் வரிச் சான்றிதழ்கள்.
- ☐ 6 தொழிலில் ஈடுபட்ட;
- ☐ 6.1 மாதாந்த கடன் தவணைக் கட்டணங்களின் மாதாந்த நேரடி கழிப்பனவுக்கான கம்பெனியினாலான பொறுப்பேற்புடன் சேர்த்து மாதாந்த சம்பளம் மற்றும் படிக்க, சேவையில் உள்ள ஆண்டுகளின் எண்ணிக்கை, தற்போதைய பதவிப்பெயர், ஓய்வுபெறும் வயது ஆகியவற்றை உறுதிப்படுத்தி தொழில்துறையிலிருந்தான கடிதத்தின் மூலப்பிரதி.
- ☐ 6.2 கடந்த மூன்று (3) மாதங்களுக்கான ஊதியச் சீட்டுக்கள்
- ☐ 6.3 தொழில் ஒப்பந்தம் / நியமனக் கடிதம் மற்றும் உறுதிப்படுத்துகைக் கடிதத்தின் நிழற்படப் பிரதி
- ☐ 7. அல்லது சுய தொழிலில் ஈடுபடும் தனிநபர்களுக்கான வருமானத்தின் மாற்று ஆவணச் சான்று.
- ☐ 8. நிலையான வைப்புச் சான்றிதழ்கள், வைப்புச் சான்றிதழ்கள், சேமிப்பு வைப்புச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நிழற்படப் பிரதிகள் போன்ற வேறு வருமானத்தின் ஆவணச் சான்று.
- ☐ 9. கடந்த மூன்று (3) மாதங்களுக்கான வங்கிக் கூற்றுக்களின் நிழற்படப் பிரதி
- ☐ 10. அண்மைய கடன் அட்டைக் கூற்றுக்கள் (ஏற்புடையதாயின்)
- ☐ 11. தேசிய அடையாள அட்டையின் இரண்டு (2) நிழற்படப் பிரதிகள்
- ☐ 12. திருமணச் சான்றிதழின் நிழற்படப் பிரதி (ஏற்புடையதாயின்)
- குறிப்பு: எல்லா நிழற்படப் பிரதிகளையும் ஆதாரப்படுத்துவதற்கு மூலப்பிரதிகளை சமர்ப்பிக்கவும். மூலப்பிரதிகள் பரிசீலனையின் பின்னர் திருப்பி ஒப்படைக்கப்படும்.

தேவைப்படுத்தப்பட்ட சட்ட ஆவணங்கள்

- ☐ 1. உட்பிரிவிடுகைக்கான அங்கீகாரத்துடன் பத்து (10) ஆண்டுகளுக்கு மேல் பழைமையானதாகவிராத தற்போதைய நிலஅளவை வரைபடம் (மூலப்பிரதி அல்லது அதே நில அளவையாளரினால் சான்றுப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி) மற்றும் பின்னோக்கி 25 ஆண்டுகளுக்கான முன்னைய நில அளவை வரைபடங்கள் (நிழற்படப் பிரதிகள்)
- ☐ 2. கடைசி உறுதியின் மூலப் பிரதி.
- ☐ 3. பின்னோக்கி 25 ஆண்டுகளுக்கான, பிணைப்பொறுப்பாக வழங்கப்படும் ஆதனம் தொடர்பான உரித்து உறுதிகள் (மூலப்பிரதிகள் அல்லது காணிப்பதிவகத்தினால் சான்றுப்படுத்தப்பட்ட அல்லது அத்தாட்சிப்படுத்தும் சட்டத்தரணியினால் சான்றுப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதிகள்)
- ☐ 4. ஒரு (01) மாதத்துக்கு மேல் பழைமையானதாகவிராத காணிப்பதிவகத்தினால் உரியமுறையில் சான்றுப்படுத்தப்பட்ட பின்னோக்கிய 25 ஆண்டுகளுக்கான காணிப்பதிவக பிரித்தெடுப்புகள்.
- ☐ 5. கொள்வனவுசெய்யப்படவேண்டிய ஆதனத்தின் வரைவு கைமாற்றல் உறுதி
- ☐ 6. உள்ளூர் அதிகாரசபைச் சான்றிதழ்கள்
- ☐ 6.1 சொத்துவச் சான்றிதழ்
- ☐ 6.2 வீதிக்கோட்டுச் சான்றிதழ்
- ☐ 6.3 உடைமை சாரா சான்றிதழ்
- ☐ 6.4 வரி மதிப்பீட்டு அறிவித்தல்
- ☐ 6.5 வரிப் பற்றுச்சீட்டு (கடைசிக் காலாண்டு)
- ☐ 7. ஏற்புடையதாகின்றவிடத்து வங்கியின் மாதிரிப்படிவத்தின்படி அற்றோணித் தத்துவப் பத்திரம் (மூலப்பிரதி அல்லது அத்தாட்சிப்படுத்தும் சட்டத்தரணியினால் சான்றுப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி)

6 மாதங்களுக்கு மேற்படாத மூலப்பிரதிகள்

பெறப்படவேண்டிய காப்புறுதிகள்

1. பொதுக்காப்புறுதிப் பத்திரம்
2. ஈட்டுப் பாதுகாப்புக் காப்புறுதிப் பத்திரம்
3. உரித்துக் காப்புறுதி (ஏற்புடையதாயின்)
- } விபரங்கள் வங்கியிலிருந்து பெறப்படுதல் வேண்டும்.

ஏற்புடையனவான கட்டணங்கள்**1. செய்முறைப்படுத்தற் கட்டணம்**

சட்ட / விலைமதிப்பீடு / சோதனையிடல் தொடர்பான எல்லாச் செலவினங்களையும் மேலவதற்கு செய்முறைப்படுத்தற் கட்டணமொன்று அறவிடப்படுகின்றது. ஏற்புடையதான செய்முறைப்படுத்தற் கட்டணத்தில் (கடனைப்பெறும் நேரத்தில்) கோரப்பட்ட கடன் தொகையின் .5% மீள பெறப்படமுடியாத கொடுப்பனவொன்று விண்ணப்பத்தை வங்கிக்குச் சமர்ப்பிக்கும் நேரத்தில் செலுத்தப்படத்தக்கதாகும். மீதியானது முதலாவது கடன் செலுத்தீட்டு நாளன்று அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்படத்தக்கதாகும்.

2. வேறு கட்டணங்கள்

காப்புறுதிப் பத்திரம்/பத்திரங்களைப் பெறுவதற்கான ஆகுசெலவு (ஏற்புடையனவாறு), முத்திரைக் கட்டணங்கள், சட்டமுறையான கட்டணங்கள், வரிகள் மற்றும் அறவீடுகள் அத்துடன் ஏற்புடையனவான வேறு எவையேனும் விசேட கட்டணங்கள் (இருப்பின்) விண்ணப்பதாரரினால் பொறுக்கப்படுதல் வேண்டும்.